

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

தலைப்பு 336 – வணிக கப்பல்துறை செயலகத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்றுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(1) பிரிவின் பிரகாரம் வணிக கப்பல்துறை செயலகத்தின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் உள்ளடங்கிய பொழிப்பறிக்கை 2025 மே 30 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(2) பிரிவின் பிரகாரம் செயலகத்திற்குரிய விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2025 யூன் 12 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தை தவிர்த்து, 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வணிக கப்பல்துறை செயலகத்தின் நிதிக்கூற்றுக்களில், நிதி நிலைமை, நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல், நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படைக்கு இணங்க அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாக்கப்படுகின்றது. இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 விடயமொன்றை வலியுறுத்தல் - நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படை

இந்த நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் அடிப்படையை விபரிக்கும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோருகின்றேன். நிதிக்கூற்றுக்கள் அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் வணிக கப்பல்துறை செயலகத்தினதும், பொதுத் திறைசேரியினதும் மற்றும் பாராளுமன்றத்தினதும் தேவைப்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த நிதிக்கூற்றுக்கள் வேறு நோக்கங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். எனது அறிக்கை வணிக கப்பல்துறை செயலகத்தினதும், பொதுத் திறைசேரியினதும் மற்றும் இலங்கை பாராளுமன்றத்தினதும் பயன்பாட்டினை மாத்திரம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எனது அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

1.4 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினதும், கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் பொறுப்பு

அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய

பொருண்மையான பிறழ் கூற்று அற்ற நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் வணிக கப்பல்துறை செயலகத்தால் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லல் வேண்டும்.

தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் வணிக கப்பல்துறை செயலகத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று தயாரிக்கப்பட்டு பேணிச் செல்லப்படுவதனை கணக்கீட்டு உத்தியோகத்தர் சான்றுறுதிப்படுத்த வேண்டியதுடன் அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதற்கமைய அம்முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றை பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் எடுக்கப்படும் பொருளாதார தீர்மானங்கள் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தங்கியிருக்கும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறைசார் பின்னணியுடன் செயற்படுத்தப்பட்டது. என்னால் மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று உருவாகும் ஆபத்தினை இனங்காணுதல் மற்றும் மதிப்பீட்டு செய்தல் என்பவற்றிற்காக சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டன. தவறுதலாக காண்பிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கத்தினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக காண்பித்தல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் போன்ற காரணங்களால் ஆகும்.
- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் அல்லாமல் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலும் மதிப்பீடு செய்யப்பட்டது.

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள் பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டு பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.

1.6 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

(அ) ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(i) 2023 ஆம் ஆண்டின் போது வணிக கப்பல்துறை செயலகத்திற்கு கையளிக்கப் பட்ட காப்புறுதி ஆவணங்களின் பிரகாரம் தற்போதைய சந்தைப் பெறுமதி ரூபா 21,000,000 ஆன 03 வாகனங்கள் அலுவலகத்தின் வருடாந்த நிதிக்கூற்றுக்களில் ACA – 6 படிவத்தில் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களின் கீழ் உள்ளடக்கப்படாது இருந்ததுடன் நிதி நிலைமைக் கூற்றிலும் உள்ளடக்கப்படவில்லை.	இந்த தவறை சரி செய்வதற்கு அரசு கணக்குகள் திணைக்களத்துடன் தொடர்பை ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் இந்த ஆண்டின் போது அந்த தவறை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	அரசு கணக்குகள் வழிகாட்டியின் பிரகாரம் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரண விடயங்களின் கிரயத்தை அல்லது மதிப்பீட்டுப் பெறுமதியை நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்குதல் வேண்டும்.
(ii) 2024 திசம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் 8.2 ஆம் பந்தியின் பிரகாரம் தொடர்ந்தும் அறிக்கையிடல் நடவடிக்கைகள் நிதிக்கூற்றுக்கள் அல்லாத சொத்துக்கள் காணப்படுமாயின் அவற்றை கிரயத்தில் அல்லது கிரயத்தில் இனங்காண முடியாத சந்தர்ப்பத்தின் போது மதிப்பீடு செய்யப்பட்ட பெறுமதிலாவது கணக்கீடு செய்ய வேண்டியிருந்த போதிலும் நிர்மாணக் கிரயம் ரூபா 79,279,747 ஆன யாழ்ப்பாண வணிக கப்பல்துறை செயலகத்தின் உப அலுவலகம், சுற்றுலா விடுதி மற்றும் தியத்மக பெறுமதியில் ரூபா 33,802,055 தொகை வருடாந்த நிதிக் கூற்றுக்களில் கணக்கீடு செய்யப்பட்டிருந்த போதும் ரூபா 45,477,692 கணக்கீடு செய்யப்படாமையால் அப் பெறுமதி நிதி நிலைமைக் கூற்றில் உள்ளடக்கப்பட்டிருக்க வில்லை	இந்த தவறை சரி செய்வதற்கு அரசு கணக்குகள் திணைக்களத்துடன் தொடர்பை ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் இந்த ஆண்டின் போது அந்த தவறை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	அரசு கணக்குகள் வழிகாட்டியின் பிரகாரம் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரண விடயங்களின் கிரயத்தை அல்லது மதிப்பீட்டுப் பெறுமதியை நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்குதல் வேண்டும்.
(iii) 2024 திசம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் 8.2 ஆம் பிரிவின் பிரகாரம் மற்றும் 2018 திசம்பர் 31 ஆந் திகதிய சொத்துக்கள் முகாமைத்துவ சுற்றறிக்கை இலக்கம் 04/2018 இன் 06 ஆம் பந்தியின் பிரகாரம் கிரயம் இனங்காண முடியாத நிதியல்லா சொத்துக்களின் பெறுமதி மதிப்பீட்டுப் பெறுமதியில் கணக்கீடு செய்ய	இந்த தவறை சரி செய்வதற்கு அரசு கணக்குகள் திணைக்களத்துடன் தொடர்பை ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் இந்த ஆண்டின் போது அந்த தவறை சரி செய்வதற்கு நடவடிக்கை	அரசு கணக்குகள் வழிகாட்டியின் பிரகாரம் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரண விடயங்களின் கிரயத்தை அல்லது மதிப்பீட்டுப் பெறுமதியை நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்குதல் வேண்டும்.

வேண்டி இருந்த போதிலும் 2022 நவம்பர் 14 ஆந் திகதி வணிக கப்பல்துறை செயலகத்திற்கு கையளிக்கப்பட்ட 02 காணிகளின் பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்டு கணக்கீடு செய்யப்படாமையின் காரணமாக மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிதி நிலைமைக் கூற்றில் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள் அப் பெறுமதியால் குறை கணிப்பீட்டிற்கு உட்பட்டிருந்தது.

- (iv) 2024 ஆம் ஆண்டின் போது கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 20,574,167 ஆன அச்சிடல் இயந்திரம் மீளாய்வாண்டின் நிதிக் கூற்றுக்களில் ACA – 6 படிவத்தில் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களின் கீழ் கொள்வனவாக குறிப்பிடப்படாமல் ஆரம்ப மீதியில் சேர்க்கப்பட்டிருந்தது.
- இந்த தவறை சரி செய்ததற்கு அரசு கணக்குகள் திணைக்களத்துடன் தொடர்பை ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் இந்த ஆண்டின் போது அந்த தவறை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்ட ஆண்டின் போது கொள்வனவாகக் கருதி நிதிக் கூற்றுக்களில் குறிப்பிடுதல் வேண்டும்.

(ஆ) கட்டுநிதி மீதி

கணக்காய்வு அவதானிப்புக்கள்

திறைசேரி பதிவேடுகள் மற்றும் இறுதி நிதிக் கூற்றுக்களில் நிதிச் செயலாற்றல் கூற்றின் பிரகாரம் திறைசேரி கட்டுநிதி பெறுவனவு ரூபா 171,714,000 ஆக இருந்ததுடன் திணைக்களப் பதிவேடுகள் மற்றும் இறுதி நிதிக் கூற்றுக்களில் காசுப் பாய்ச்சல் கூற்றின் பிரகாரம் அப் பெறுமதி ரூபா 205,777,042 ஆகக் காணப்பட்டது. மேலும் திறைசேரி பதிவேடுகள் மற்றும் இறுதி நிதிக் கூற்றுக்களில் நிதிச் செயலாற்றல் கூற்றின் பிரகாரம் திறைசேரி கட்டுநிதி தீர்த்து வைத்தல் ரூபா 225,907,101 ஆக இருந்ததுடன் திணைக்களப் பதிவேடுகள் மற்றும் இறுதி நிதிக் கூற்றுக்களின் காசுப் பாய்ச்சல் கூற்றின் பிரகாரம் அப் பெறுமதி ரூபா 259,970,143 ஆகக் காணப்பட்டது. அதன் பிரகாரம் திறைசேரி பதிவேடுகள் மற்றும் திணைக்கள புத்தகங்களுக்கு இடையே கட்டுநிதிப் பெறுவனவு மற்றும் கட்டுநிதி தீர்த்து வைத்தல் ரூபா 34,063,042 வீதம் மாற்றம் அடைந்து இருந்தது.

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை

திணைக்கள கணக்குகளுக்கு இடையே இடம் பெறுகின்ற டொலர் வருமானம் பெறுவனவு மற்றும் டொலர் வருமானம் ரூபா 7,040,299 வங்கி கணக்கிற்கு மாற்றுதல் என்ற கொடுக்கல் வாங்கல்கள் CIGAS இல் உள்ளடக்கும் போது மேற்கொள்ளப்படுகின்ற வரவு மற்றும் செலவு பதிவுகளின் மூலம் காசுப் பாய்ச்சல் கூற்றிலும், திணைக்களத்தின் ஒன்றிணைந்த பரீட்சை மீதியிலும் கட்டுநிதி பெறுவனவு மற்றும் கட்டுநிதி தீர்த்து வைத்தலில் திணைக்கள டொலர் வருமானம் உள்ளடங்கி இருந்தது. அதன் பிரகாரம் கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட வேறுபாடான ரூபா 34,063,042 பெறுமதி 2024 ஆம் ஆண்டின் போது திணைக்களத்திற்கு கிடைத்த டொலர் வருமானம் ஆகும்.

பரிந்துரை

திறைசேரி பதிவேடுகளின் பிரகாரம் நிதிச் செயலாற்றல் கூற்றிலும் திணைக்கள பதிவேடுகளின் பிரகாரம் கட்டுநிதி கூற்று மற்றும் காசுப் பாய்ச்சல் கூற்றும் தயாரிக்க வேண்டி இருந்ததுடன் வேறுபாடுகளை சரி செய்து கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(1)(ஈ) பிரிவின் பிரகாரம் பின்வரும் விடயங்களை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

- (அ) நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டின் நிதிக்கூற்றுக்களுடன் நேரொத்ததாக உள்ளது எனவும்,
(ஆ) முன்னைய ஆண்டிற்குரிய நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக என்னால் வழங்கப்பட்ட பின்வரும் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை.

முன்னைய ஆண்டுக்கு உரிய அறிக்கையின் பந்தியின் தொடர்பு	அமுல்படுத்தப்படாதிருந்த பரிந்துரைகள்	இந்த அறிக்கையின் பந்தியின் தொடர்பு
(i) 1.6.1.1 (அ)	துறைமுகங்கள் கப்பத்துறை மற்றும் விமான சேவை அமைச்சின் மூலம் வணிக கப்பல்துறை செயலகத்திற்கு கையளிக்கப்பட்ட ரூபா 21,000,000 பெறுமதியான 03 வாகனங்கள் 2023 நவம்பர் 30 ஆம் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 05/2023 இன் 8.1 மற்றும் 8.2 ஆம் பந்திகளில் குறிப்பிடப்பட்ட பிரகாரம் 2023 திசம்பர் 31 இல் உள்ளவாறு நிதி நிலைமைக் கூற்றில் உள்ளடக்க வேண்டி இருந்தமை.	1.6.1 (அ) (i)
(ii) 1.6.1.1 (ஆ)	அரசு கணக்குகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் 2023 நவம்பர் 30 ஆந் திகதிய 05/2023 ஆம் இலக்க அரசு கணக்குகள் வழிகாட்டிச் சுற்றறிக்கையின் 8.2 ஆம் பிரிவின் பிரகாரம் ரூபா 45,477,692 பெறுமதி உடைய தியத்மக செயற்திட்டம் மற்றும் யாழ்ப்பாணம் உப அலுவலகம் என்ற நிதியல்லாச் சொத்துக்கள் கிரயத்தில் அல்லது மதிப்பீட்டுப் பெறுமதியில் கணக்கு வைத்து நிதி நிலைமைக் கூற்றில் உள்ளடக்க வேண்டி இருந்தமை.	1.6.1(அ) (ii)
(iii) 1.6.1.1 (இ)	அரசு கணக்குகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் 2023 நவம்பர் 30 ஆந் திகதிய இலக்கம் 05/2023 என்ற அரசு கணக்குகள் வழிகாட்டிச் சுற்றறிக்கையின் 8.2 ஆம் பிரிவின் பிரகாரம் மற்றும் 2018 திசம்பர் 31 ஆம் திகதிய சொத்துக்கள் முகாமைத்துவ சுற்றறிக்கை இலக்கம் 04/2018 இன் 06 ஆம் பந்தியில் காண்பிக்கப்பட்ட இணைப்பு 2.1 இன் பிரகாரம் காணிகளின் பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்டு நிதி நிலைமைக் கூற்றில் உள்ளடக்க வேண்டி இருந்தமை	1.6.1(அ) (iii)

3. நிதி மீளாய்வு

3.1 பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகளுக்கு உட்படல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
வருடாந்த ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் வழங்கப்படுகின்ற நிதி ஏற்பாட்டை உச்ச அளவில் பயன் படுத்துதல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிதியேற்பாட்டு எல்லையை விஞ்சி கடப்பாடு மற்றும் பொறுப்புக்களுக்கு உடன்படுவதை தவிர்க்கும் நோக்கில் விநியோகிக்கப்பட்ட 2017 ஏப்ரல் 27 ஆந் திகதிய இலக்கம் 255/2017 என்ற அரசு கணக்குகள்	2024 ஆம் ஆண்டிற்காக கட்டிட வாடகைக்காக ஒதுக்கப்பட்ட நிதியேற்பாடு மேற்கொள்ளாமை யின் காரணமாக கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்களாக CIGAS நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ளடக்குவதற்கு முடியாது இருந்ததுடன் அதனால் 2024	அரசு கணக்குகள் சுற்றறிக்கையின் பிரகாரம் அங்கீகரிக்கப்பட்ட நிதியேற்பாட்டு எல்லையில் கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்களுக்கு உடன்பட வேண்டி இருந்ததுடன் உடன்பட்ட

சுற்றறிக்கையின் (அ) பந்தியின் பிரகாரம் ஆளணி வேதனங்கள் மற்றும் படிகள் தவிர ஏனைய கொடுப்பனவுகளுக்காக வருடாந்த பாதீட்டு எல்லையில் முதன்மையாக கடப்பாடுகள் இனங்காணப்படல் வேண்டும். தெரிவுக் கணக்காய்வுப் பரிசோதனையின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டின் போது செலுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்குரிய செலவினங்கள் ரூபா 6,071,705 கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்களாக இனங்கண்டு ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருக்க வில்லை.

இன் நிதிக்கூற்றுக்களில் அப் பெறுமதி உள்ளக்கும் இயலுமை காணப்படவில்லை.

பொறுப்புக்கள் தொடர்பாக நிதிக்கூற்றுக்களில் அறிக்கையிடல் வேண்டும்.

3.2 கணக்கீட்டு உத்தியோகத்தரால் மேற்கொள்ள வேண்டிய உறுதிப்படுத்தல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 38 (1) (இ) மற்றும் 38 (2) ஆம் பிரிவுகளின் ஏற்பாடுகளின் பிரகாரம் செயலகத்தின் நிதி கட்டுப்பாட்டுக்காக ஆக்க பூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமை ஒன்றை தயாரித்து பேணிச் செல்லப்படுவதை கணக்கீட்டு உத்தியோகத்தர் உறுதிப்படுத்த வேண்டி இருந்ததுடன் அந்த முறைமையின் ஆக்கபூர்வமான தன்மை தொடர்பாக முன்னர் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வினை மேற்கொண்டு அதன் பிரகாரம் முறைமையின் ஆக்கபூர்வமானதாக பேணிச் செல்வதற்காக தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும். மேலும் அந்த மீளாய்வு தொடர்பாக எழுத்து மூல அறிக்கை ஒன்று தயாரித்து அதன் பிரதி ஒன்று கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும். எனினும் அவ்வாறான மீளாய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டமைக்கு உரிய தகவல்கள் கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்பட வில்லை.	வணிக கப்பல்துறை செயலகத்தின் உள்ளக கணக்காய்வு துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு மூலம் மேற்கொள்ளப்படுவதுடன் எனினும் வரிசை அமைச்சுக்கு அறிவித்து அவர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ள பிரகாரம் இந்த அலுவலகத்தின் உள்ளகக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமை ஒன்றைத் தயாரித்து பேணிச் செல்வதற்கும் மீளாய்வு ஒன்றை மேற்கொள்வதற்கும் தேவையான மிகுதி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பிரகாரம் ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமை ஒன்றைத் தயாரித்து பேணிச் செல்லப்படுவதை கணக்கீட்டு உத்தியோகத்தர் உறுதிப்படுத்தல் வேண்டும்.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 திட்டமிடல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
2020 ஆகஸ்ட் 28 ஆந் திகதிய அரசு நிதிச் சுற்றறிக்கை இலக்கம் 02/2020 இன் வழிகாட்டி இலக்கம் 12 இல் காண்பிக்கப்பட்டுள்ள படிவத்தின் பிரகாரம் திணைக்களத்தால் தமது செயல் நடவடிக்கைத் திட்டம் அல்லது வருமானம் சேகரிக்கும் செயல்	2025 ஆம் ஆண்டின் போது மேற்கூறப்பட்ட விடயங்கள் யாவும் உள்ளடக்கி செயல் நடவடிக்கைத் திட்டத்தை தயாரிப்பதற்கு தேவையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	அரசு நிதிச் சுற்றறிக்கையில் காண்பிக்கப்பட்டுள்ள படிவத்தின் பிரகாரம் மற்றும் உரிய ஆண்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட பாதீடை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமையான

நடவடிக்கைத் திட்டம்
தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும்
வணிக கப்பல்துறை செயலகத்தின்
பிரதான பணிப்புப் பொறுப்பாக 1971 இன்
52 ஆம் இலக்க வணிக கப்பல் சட்டம்,
1972 இன் 10 ஆம் இலக்க கப்பல்
முகவர்களுக்கான அனுமதிப் பத்திரம்
வழங்கும் சட்டம், 1983 இன் 40 ஆம்
இலக்க நீதிமன்ற அதிகார எல்லை
சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் உள்ள
ஏற்பாடுகளை அமுல்படுத்துவதுடன்
அதன் பிரகாரம் திணைக்களத்தின்
பணிகளில் பிரதான 12 துறைகளின் கீழ்
இனங்காணப்பட்டிருந்த போதிலும்
திணைக்களத்தால் “Establishment of E-
Government project integrating all
services of the Merchant Shipping
Secretariat” என்ற செயற்திட்டம்
தொடர்பாக செயற்பாடுகள் மாத்திரம்
உள்ளடக்கப்பட்டு தமது செயல்
நடவடிக்கைத் திட்டம்
தயாரிக்கப்பட்டிருந்தது.

துறைகளின் கீழ்
இனங்காணப்பட்ட சகல
செயற்பாடுகளையும்
உள்ளடக்கி செயல்
நடவடிக்கைத் திட்டம்
தயாரிக்கப்படல் வேண்டும்.

4.2 முகாமைத்துவ நலிவுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

வணிக கப்பல்துறை செயலகத்தின்
நடவடிக்கைகளை விரிவுபடுத்தும்
நோக்கில் மற்றும் யாழ்ப்பாணம்
அர்த்தவீபயில் அமைந்துள்ள தீவுகளுக்கு
இடையில் பொருட்கள் மற்றும்
பிரயாணிகள் போக்குவரத்து
நடவடிக்கைகளை மிகவும்
முறையாகவும், பாதுகாப்பாகவும் மற்றும்
சட்டங்கள், விதிகளின் பிரகாரம் பேணிச்
செல்வதற்காக தேவையான வசதிகள்
வழங்கும் நோக்கில் யாழ்ப்பாண
ஊர்காவல்துறை வணிக கப்பல்துறை
செயலகத்தின் உப அலுவலகம் ஒன்றை
நிர்மாணிப்பதற்கு 2016 ஆம் ஆண்டின்
போது உத்தேசிக்கப்பட்டதுடன் 2019
ஆகஸ்ட் 19 ஆம் திகதி நிர்மாண
நடவடிக்கைகள் பூர்த்தி
செய்யப்பட்டிருந்தது. அலுவலக வளவில்
02 கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டதுடன்
ஒரு கட்டிடத்தின் கீழ் மாடி அலுவலகம்
ஆகவும், மேல்மாடி விடுமுறை
விடுதியாக 04 அறைகளையும், மற்றைய
கட்டிடத்தின் கீழ்மாடி ஊழியர்கள்
தங்குமிடம் ஆகவும், மேல்மாடி 03
அறைகளை உடைய விடுமுறை
விடுதியாகவும் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
இந்த செயற்பாட்டு நடவடிக்கைகளுக்காக
ஒரு அபிவிருத்தி உத்தியோகத்தர்

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை

யாழ்ப்பாணம் ஊர்காவல்
துறையில் அமைந்துள்ள வணிக
கப்பல்துறை செயலகத்திற்குரிய
விடுமுறை விடுதி
பயன்படுத்தப்படுவதுடன் அதில்
கிடைக்கின்ற வருமானம்
அரசாங்கத்தின் வருமானத்தில்
செலவு வைக்கப்படுகின்றது.
மேலும் யாழ்ப்பாணத்தில்
அமைந்துள்ள தியமக மற்றும்
உப அலுவலக கட்டிடம் நீண்ட
காலமாக வாடகைக்கு
வழங்கப்பட்டு அமப/24/0520/628/
026 மற்றும் 2024.04.01 ஆந்
திகதிய அமைச்சரவைத்
தீர்மானத்தின் பிரகாரம்
தொடர்ந்தும் மிகுதி
நடவடிக்கைகள் மேற்கொள்ளாது
இருப்பதற்கு அமப/25/0299/809/
026 மற்றும் 2025.03.04 ஆந்
திகதிய அமைச்சரவைத்
தீர்மானத்தின் மூலம் நடவடிக்கை
எடுக்கப்பட்டிருந்தது.

பரிந்துரை

சொத்துக்களை
ஆக்கபூர்வமானதாக
பயன்படுத்துவதற்கு
முடியுமான வகையில்
உட்கட்டமைப்பு
வசதிகள் அபிவிருத்தி
செய்யப்படல் வேண்டும்.

மாத்திரம் நியமிக்கப்பட்டதுடன் விடுமுறை விடுதியின் மூலம் 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரையும் வருமானம் உழைத்தல் மிகவும் கீழ் மட்டத்தில் காணப்பட்டது.

5. நல்லாளுகை

5.1 உள்ளகக் கணக்காய்வு

கணக்காய்வு அவதானிப்புகள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணம் 133 மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 40(1) ஆம் பிரிவுகளின் பிரகாரம் உள்ளக கட்டுப்பாட்டின் வெற்றிகரமான தன்மையை பரீட்சிக்கும் வகையில் உள்ளகக் கணக்காய்வாளர் ஒருவர் நியமிக்க வேண்டி இருந்ததுடன் அந்த உள்ளகக் கணக்காய்வாளர் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு அல்லது நிறுவனத்தின் தலைவருக்கு நேரடியாக அறிக்கையிடல் வேண்டும். மேலும் முகாமைத்துவ கணக்காய்வு சுற்றறிக்கை DMA/01-2019 இன் மூலமும் உள்ளகக் கணக்காய்வு தொடர்பான வழிகாட்டி வழங்கப்பட்டிருந்த போதிலும் உள்ளகக் கணக்காய்வு பிரிவு ஒன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	வணிக கப்பல்துறை செயலகத்தின் உள்ளகக் கட்டுப்பாடு துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படுவதுடன் இந்த அலுவலகத்திற்கு உரிய உள்ளகக் கணக்காய்வுத் திட்டம் அமைச்சின் கணக்காய்வுப் பிரிவின் மூலம் உங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்ளகக் கணக்காய்வுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.	நிதிப் பிரமாணம் மற்றும் தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பிரகாரம் உள்ளகக் கட்டுப்பாட்டின் வெற்றிகரமான தன்மையை நோக்காகக் கொண்டு உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்படல் வேண்டும்.

5.2 கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு

கணக்காய்வு அவதானிப்புகள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
முகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களத்தின் 2019 சனவரி 12 ஆம் திகதிய இலக்கம் DMA/01-2019 என்ற உள்ளகக் கணக்காய்வு வழிகாட்டி சுற்றறிக்கையின் 5.3 ஆம் பந்தியின் பிரகாரம் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு கூட்டம் ஆகக் குறைந்தது காலாண்டிற்கு ஒரு தடவை நடாத்த வேண்டியிருந்த போதிலும் செயலகத்தால் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு கூட்டம் ஸ்தாபிக்கப்பட்டு நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	வணிக கப்பல்துறை செயலகத்தின் மூலம் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக்கூட்டம் இதுவரை நடாத்தப்படாது இருந்ததுடன் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவிற்காக பங்குபற்றுதல் மாத்திரம் இடம் பெற்றுள்ளது. அதனால் வரிசை அமைச்சுக்கு அறிவித்து இந்த அலுவலகத்திற்கு உரிய உள்ளகக் கணக்காய்வை முறையான பிரகாரம் நடாத்துவதற்குத் தேவையான மிகுதி நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.	உள்ளகக் கணக்காய்வு வழிகாட்டி சுற்றறிக்கையின் பிரகாரம் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுவை ஸ்தாபித்து கூட்டங்களை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

6. மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

வணிக கப்பல்துறை செயலகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினர் 125 ஆக இருந்ததுடன் வெற்றிடப் பதவியணியினர் 54 ஆகும். அதில் நிறைவேற்று நிலையில் 15 வெற்றிடங்களும், மூன்றாம் நிலையில் 02 வெற்றிடங்களும், இரண்டாம் நிலையில் 21 வெற்றிடங்களும், ஆரம்ப நிலையில் 16 வெற்றிடங்களையும் உள்ளடக்கி இருந்தது.

கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை

வணிக கப்பல்துறை செயலகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினர் 125 ஆக இருந்ததுடன் 2024.12.31 இல் உள்ளவாறு உள்ளபடியான பதவியணியினர் 72 ஆகும். அதன் பிரகாரம் அத்திகதியில் வெற்றிடங்களின் எண்ணிக்கை 53 ஆகும். இந்த அமைச்சின் நிறைவேற்று தரத்தின் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக இரண்டு சந்தர்ப்பங்களின் போது விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதும் அதற்காக எந்த ஒரு விண்ணப்பதாரரும் முன்வந்து இருக்கவில்லை. அவ்வாறே அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தின் பிரகாரம் இந்த வெற்றிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டதுடன் விண்ணப்பங்கள் அனுப்பியிருந்த 11 விண்ணப்பதாரர் களுக்கு நேர்முகப் பரீட்சை நடாத்துவதற்காக பிரதமரின் மீளாய்வு குழுவின் அங்கீகாரத்திற்காக அனுப்பப்பட்டிருந்தது. மேலும் இணைந்த சேவைகளுக்கு உரிய ஆரம்ப, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளின் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக அரச நிர்வாக அமைச்சில் இருந்து இதுவரையிலும் எழுத்து மூலமும் வாய் மொழி மூலமும் கோரப்பட்டுள்ளது.

பரிந்துரை

பணிகளை செயற்றிறனாகவும் வினைத்திறனாகவும் நடாத்திச் செல்லக் கூடிய வகையில் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.